

1. நிதிக்கூற்றுகள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த லங்கா மின்சார (தனியார்) கம்பனியின் “(கம்பனி)” மற்றும் அதன் துணைநிலைக் கம்பனிகளின் (“தொகுதி”) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப நட்டக்கூற்று, விரிவான வருமானக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களைத் தவிர்த்து கம்பனி மற்றும் தொகுதியானது 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள் இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்காக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது

அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

| குறித்த நியமத்திற்கான தொடர்புடன் இணங்காமை | முகாமைத்துவத்தின் கருத்துரை | பரிந்துரைகள் |
|---|---|---|
| (அ) நிதி அறிக்கையிடலுக்கான கருத்தியல் கட்டமைப்பின் 5.5 ஆம் பந்தியின் பிரகாரம் கொடுக்கல்வாங்கல்கள் அல்லது ஏனைய நிகழ்வுகளிலிருந்து எழும் சொத்துக்கள் அல்லது பொறுப்புக்களின் ஆரம்ப இணங்காணல் வருமானம் மற்றும் தொடர்புடைய செலவினங்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் இணங்காணுதலை விளைவிக்கலாம். வருமானம் மற்றும் தொடர்புடைய செலவினங்களை ஒரே நேரத்தில் இணங்காணுதல் சில | றுநாங்கள் கவனத்திற் எவ்வாறாயினும், அதிகாரசட்டத்தின் கொள்வனவு மின்சாரத்திற்கான அனுமதி CEB உடன் உடமையாக்கப்பட்டுள்ளது. ஆனது மின்னூருவாக்கத்தின் வளங்களிலிருந்து கொள்வனவை முடியாதிருந்தது. ஆகவே, | கருத்துரைகளை கொண்டிருந்தோம். ஊருட பிரகாரம் செய்கின்ற பதிதிரம் முற்றிலும் LECO ஏதாவது மின்சார செய்ய LECO |

நேரங்களில் வருமானத்துடன் பொருந்தும் கிரயங்களாக குறிப்பிடப்படுகிறது எவ்வாறாயினும், கம்பனியானது உரிய ஆண்டுகளில் விற்பனைக் கிரயமாக அனுமதிப்பதற்கு பதிலாக இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) பெறவேண்டியவையாக அனுமதிக்கப்பட்ட ரூபா 4,658.2 மில்லியன் தொகையான 2017 முதல் 2023 வரையான காலத்திற்காக (2021 தவிர) சூரிய மின்வலு கொள்வனவு கிரயத்தை இனங்காணப் பட்டிருக்கவில்லை. இதன் விளைவால், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிறுத்தி வைத்த இலாபம், ஆண்டிற்கான இலாபம் மற்றும் பெறவேண்டிய மீதிகள் முறையே ரூபா 2,819.6 மில்லியன், ரூபா 1,838.6 மில்லியன் மற்றும் ரூபா 4,658.2 மில்லியனாக அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

ஆனது விளம்பரங்களை ஆரம்பத்தில் செலுத்தியிருந்ததுடன் பின்னர் CEB இடமிருந்து மீளளிப்பை கோரியிருந்தது. எனவே, LECO இற்கு இந்த கிரயத்தை CEB மீளளிப்பு செய்திருப்பினும் மின்சார நுகர்வின் அடிப்படையில் LECO விலைப் பட்டியலிற்கு வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், CEB ஆல் இந்த நடைமுறை இன்னமும் தொடங்கப்பட்டிருக்கவில்லை.

மேலும், CEB மற்றும் PUCSL உடன் கலந்துரையால் நடைபெற்ற பின்னர் தயவு செய்து கவனத்திற் கொள்ளப்பட்டிருந்தது. CEB மீளளிப்பிற்கு உடன்பட்டிருந்தது. இதன்படி, CEB ஆனது 2022 ஆம் ஆண்டிற்காக UNT சீராக்கலாக 2024 மே மாதத்தின் அவர்களுடைய மின்வலு பட்டியலிலிருந்து கழிப்பதால் ரூபா 1,544.5 மில்லியன் மீளளிக்கப் பட்டிருந்தது. ஆகவே, இந்த விடயம் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டுமென நாங்கள் உறுதியளிக்கின்றோம்.

(ஆ) இலங்கை கணக்கீட்டு நியம இல. 16 இன் 51 ஆம் பிரிவின் பிரகாரம், சொத்தொன்றின் இற்றைப் பெறுமதி மற்றும் பயன்தரு ஆயுட்காலம் என்பன குறைந்தபட்சம் ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும், முந்திய மதிப்பாய்வு வித்தியாசப்படுமாயின் மாற்றங்கள் இலங்கை கணக்கீட்டு நியம இல. 08 இற்கமைய கணக்கீடு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 4 வகுதிகள் தொடர்பில் ரூபா 11,114.4 மில்லியன் முற்கொண்டுவரும் சொத்துக்கள் நியமங்களில் வேண்டப்பட்டவாறு மீளாய்வு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

கணக்காய்வாளர்களின் கருத்துரையுடன் உடன்படுகின்றோம். எவ்வாறாயினும், பொருந்தக்கூடிய பெறுமானத்தேய்வு விகிதங்கள் தொழில்துறை விகிதங்களுக்கு இணையானவை என்பதை குறித்துக் கொள்ளவும். மேலும், பரந்த புவியியல் பகுதியில் பரவியுள்ள முழு சொத்து வகுப்புக்களின் பயன்படுத்தக்கூடிய ஆயுட்காலத்தை மதிப்பாய்வு செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஒவ்வொரு சொத்து வகுதியும் அதே சொத்து வகுதிக்குள் வேறுபட்ட பெருந்தக்கூடிய ஆயுட் காலத்தை கொண்ட சொத்தாக இருக்கக்கூடும்.

கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

1.5.2. கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரைகள் | பரிந்துரைகள் |
|---|---|--|
| (அ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நானாவித சேவைகளிற்காக CEB இடமிருந்து பெறவேண்டிய மீதி ரூபா 5,777.8 மில்லியனாக இருந்தது. அதில் 2017 முதல் 2023 வரையான காலத்திற்காக கணக்கீடு மற்றும் தேறியவற்றுடன் சேர்ந்த முறைகளை பயன்படுத்தி கொள்வனவு செய்கின்ற மின்வலு கிரயத்திற்காக CEB இடமிருந்து பெறவேண்டியவையாக ரூபா 5,770.6 மில்லியன் உள்ளடக்கப் பட்டிருந்தது. எவ்வாறாயினும், CEB இடமிருந்தான மீதி உறுதிப்படுத்தலின் பிரகாரம், CEB ஆனது கம்பனிக்கு செலுத்த வேண்டிய மீதி எதுவும் இருக்கவில்லை என உறுதிப்படுத்தியிருந்தது. ஆகவே, அந்த மீதியின் அறவிட்டுத் தன்மை கணக்காய்வில் திருப்திகரமாக மதிப்பிட முடியாதிருந்ததுடன் கம்பனியானது மேற்குறிப்பிட்ட பெறவேண்டிய மீதிகளிற்காக ரூபா 5,300.9 மில்லியன் கடன் கழிவிற்கான ஏற்பாடு செய்திருந்தது. | PUCSL's மற்றும் அமைச்சின் அறிவுறுத்தல்கள் பிரகாரம், தேறியவற்றுடன் சேர்ந்த முறைகளை பயன்படுத்தி கொள்வனவு செய்கின்ற மின்வலு கிரயத்தை கணக்குகளிற்குள் எடுத்திருந்தது. நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அந்த மீதிகளை தீர்ப்பதற்கு வேண்டி CEB இற்கு கடிதத்தினை அனுப்பியிருந்தோம். அந்த பெறவேண்டிய மீதிகளின் ஆபத்து அளவை கருத்திற்கொண்டு உரிய ஏற்பாடுகள் எங்களுடைய கணக்கில் ஏற்கனவே செய்யப்பட்டது. முறையான உடன்படிக்கை எதுவும் இல்லாதிருந்ததுடன் ஊழலு ஆல் உறுதிப்படுத்தல்கள் இன்னமும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. | CEB உடன் முறையான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |
| (ஆ) கம்பனியானது 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஆறு நிர்மாண ஒப்பந்தங்களிற்காக இருபா 41.7 மில்லியன் தொகையான பிடிக்காசு பொறுப்புகள் இனங்காணப் பட்டிருக்கவில்லை. இதன் விளைவால் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நடைபெறும் வேலைகள் மற்றும் பிடிக்காசு பொறுப்பு ரூபா 41.7 மில்லியனால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. | கவனத்திற்கொள்ளப்பட்டதுடன் கருத்துரைகளுடன் உடன்படுகின்றோம். 2024 ஆம் ஆண்டின் போது திருத்தங்கள் செய்யப்படும். | கணக்கீட்டு நியமங்களுடன் இணங்கியொழுக்க வேண்டும். |
| (இ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்ட சூரிய மின்வலு கொள்வனவு கிரயத்திற்கும் பட்டியலிடல் முறைமைக்கும் இடையில் ரூபா 50.8 மில்லியன் வேறுபாடு அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் இது இன்னமும் இணக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை. | 2023.12.31 இல் உள்ளவாறு சூரிய மின்வலு உருவாக்கல் கிரயம் பயன்பாட்டு பட்டியலிடல் முறைமையில் ரூபா 5,638.5 மில்லியனாக காட்டப்பட்டது. எவ்வாறாயினும், இந்த தொகை ரூபா 132.1 மில்லியன் வித்தியாசத்துடன் பொது பேரேட்டில் CEB நானாவித கணக்கில் ரூபா 5,770.6 மில்லியனாக காட்டப்பட்டது. வித்தியாசத்திற்கான காரணங்கள் கீழே | வித்தியாசங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |

அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

| | |
|----------------|-----------|
| பயன்பாட்டு | 5,638,549 |
| பட்டியலிடல் | 865 |
| முறைமைபடி மீதி | |
| GL 74200IA இன் | 5,770,622 |
| பிரகாரம் | 853 |

| | |
|------------|------------|
| வித்தியாம் | 132,072,98 |
|------------|------------|

| | |
|---|----------------|
| வித்தியாசத்திற்காக இனங்காணப்பட்ட காரணம் | |
| UNT கட்டணப்படி | 81,075,55 |
| சீராக்கல் PUCSL தகவல் சீராக்கல் கிளைகளிற்கும் | <u>113,076</u> |
| தலைமை அலுவலகத்திற்கும் இடையில் பதியப்படுகின்ற தவறுகள் | |
| | 81,188,62 |
| இனங்காணப்படாத வித்தியாசங்கள் | 50,884,36 |

இடைவெளிகளை குறைப்பதற்கு
உரிய உடனடி
நடவடிக்கைகளை ஏற்கனவே
எடுத்திருந்தது.

(ஈ) வியாபார கடன்பட்டோர் தள்ளுபடி அறிக்கை பிரகாரம், 2023 ஆம் ஆண்டிற்காக மொறட்டுவ கிளையின் வியாபார கடன்பட்டோரின் கடன் தள்ளுபடிக்கான ஏற்பாடு ரூபா 111.2 மில்லியனாக இருந்தது. எவ்வாறாயினும், நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் ரூபா 64.9 மில்லியனாக இருந்தது. இதன்படி 2023 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 46.3 மில்லியனான வித்தியாசம் இருந்தது. ஆகவே, மீளாய்வாண்டிற்கான இலாபம் அதே தொகையால் அதிகரித்தக் காட்டப்பட்டிருந்தது.

கவனத்திற் கொள்ளப்பட்டதுடன் கருத்துரைகளுடன் உடன்படுகின்றோம். இந்த குறைவான ஏற்பாடுகள் ஆண்டு இறுதியில் கடன்பட்டோர் கடன் தள்ளுபடி சீராக்கல் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டில் திருத்தப்படும்.

நிதிக்கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.

1.5.3 ஒருங்கிணைப்பு

கணக்காய்வு அவதானிப்பு

திரண்ட நிதிக் கூற்றுக்களிற்கும் வரையறுத்த அன்ரி லெகோ மீற்றரிடல் (தனியார்) கம்பனி மற்றும் வரையறுத்த லெகோ செயற்திட்டங்கள் (தனியார்) கம்பனியின் நிதிக் கூற்றுக்களிற்கும் இடையில் முறையே ரூபா 398.5 மில்லியன் மற்றும் ரூபா 50 மில்லியன் வித்தியாசம் அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

2024 பெப்ரவரி இறுதி வாரத்தில் அன்ரி லெகோ கம்பனி ஒன்றுதிரட்டும் நொக்கத்திற்காக அவர்களுடைய இறுதி கணக்குகளை வழங்கியிருந்தது. அந்த இறுதிக் கணக்கின் அடிப்படையில் தொகுதி கணக்குகள் தயாரிக்கப்பட்டிருந்ததுடன் 2024 மார்ச் இரண்டாவது வாரத்தில் LECO சபை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அன்ரி லெகோ இறுதிக் கணக்குகளில் சில கொடுக்கல் வாங்கல்களின் பதிவுகள் தவறவிடப்பட்டதென கண்டுபிடித்தது அவை முறைமை குறைபாடு காரணமாக தயாரிக்கப்பட்டது எனவே, அவை அந்த கணக்குகளில் திருத்தப்பட வேண்டியிருந்ததுடன் கணக்காய்வாளருடைய மீளாய்விற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இது இந்த வேறுபாட்டிற்கான காரணமாகும்.

பரிந்துரைகள்

நிதிக் கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்பட வேண்டும்.

1.5.4. கணக்காய்விற்காக கிடைக்கப்பெறாத ஆவணச் சான்றுகள்

கணக்காய்வு அவதானிப்பு

2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வரையறுத்த லங்கா புறோட்லான்ட் நெற்றவேக் (தனியார்) கம்பனியின் சாதாரண பங்குகளில் செய்யப்பட்ட ரூபா 5 மில்லியன் தொகையாக முதலீடுகள் தொடர்பில் பங்குச் சான்றிதழ் அல்லது ஏதாவது ஆவணச் சான்றுகள் கணக்காய்விற்கு கிடைத்திருக்கவில்லை. எனவே, கணக்காய்வின் போது முதலீடுகளின் உண்மைத்தன்மை மற்றும் உள்ளதன்மையை மதிப்பிட இயலாதிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

கவனத்திற் கொள்ளப்பட்டதுடன் உடன்படுகின்றோம்.

பரிந்துரைகள்

முதலீடுகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.6. பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெற வேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கோட்டை கிளை மற்றும் தலைமை அலுவலகத்தின் பெறவேண்டிய நீண்ட காலம் நிலுவையாக இருக்கின்ற பெறுமதி சேரி வரி (VAT) முறையே ரூபா 33.4 மில்லியன் மற்றும் ரூபா 12 மில்லியனாக இருந்தது. மேற்குறித்த கிளையின் அறவீட்டுத் தன்மை மதிப்பிட முடியாதுள்ளது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

2007 இல் உள்ளீட்டு வரி கோரியமையால் இந்த ரூபா 33.4 மில்லியன் தொகையான மொத்த VAT உம் பெறவேண்டியவையாக உள்ளது. மீளளிப்பதற்கு உள்ளநாட்டு இறைவரி திணைக்களம் (IRD) பல தடவைகள் அறிவித்திருந்தது ஆனால் இன்னமும் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

பரிந்துரைகள்

IRD உடன் கலந்துரையாடி பெறவேண்டிய மீதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஆ) பட்டியலிடல் முறைமையிலுள்ள மொத்த கடன்பட்டோரில் ரூபா 235.7 மில்லின் அல்லது 4.29 சதவீதம் 1 ஆண்டிற்கு மேல் பெற வேண்டியவையாக இருந்தது. 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 0.4 மில்லியனை விட அதிகமாக 22 கடன்பட்டோர் இருந்தனர். மேலும், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இரண்டு அண்டுகளை விட அதிகமான வியாபார கடன்பட்டோரின் செலவு மீதி 12.2 மில்லியனாக இருந்தது.

கருத்துரை கவனத்திற் கொள்ளப்பட்டது. ஏற்கனவே அந்த சகல வாடிக்கையாளரும் இணைப்புகளும் அரசாங்க நிறுவனங்களை தவிர துண்டிக்கப் பட்டிருந்தது. நாங்கள் ஏற்கனவே இந்த விடயங்களிற்காக அறவீட்டு நடவடிக்கைகள் பெற்றிருந்தோம். நிலுவையாக இருக்கின்ற தொகையின் அறவீடு சகல உரிய நடவடிக்கைகளும் கிளை மட்டத்தில் எடுக்கப்பட்டது. நாங்கள் சுட்டிக்காட்டப்பட்ட வாடிக்கையாளர் மீது விசேட கவனம் எடுக்கப்படுவதுடன் அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும்.

(i) நீண்டகாலம் நிலுவையாக இருக்கின்ற மீதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ii) கோரப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படுமாயின் மீதியை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

1.6.2. செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு அவதானிப்பு

(அ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கம்பனியானது நிராகரிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கலிலிருந்து சில்லறை கடன்கொடுத்தோருக்கு மாற்றப்பட்டிருந்த ரூபா 5.2 மில்லியன் தொகையான சேகரிப்புகளை தெளிவாக இனங்காணப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

கருத்துரை கவனத்திற் கொள்ளப்பட்டதுடன் அந்த சுத்தப்படுத்தல் வேலைகள் ஏற்கனவே அமுலாக்கப் பட்டிருந்ததுடன் பிரச்சனைகளை குறைப்பதற்கு தொடர்புபட்ட வங்கியுடன் ஏற்கனவே கலந்துரையாடல் தொடங்கப்பட்டிருந்தது.

பரிந்துரைகள்

(i) இனங்காணப்படாத சேகரிப்புகளை இனங்கண்டு பதிவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ii) இனங்காணப்படாத சேகரிப்புகளை குறைப்பதற்கு உள்ளக கட்டப்பாட்டு முறைமைகளை முன்னேற்ற வேண்டும்.

(ஆ) கம்பனியானது தற்காலிக இணைப்புகளை துண்டித்த பின்னர் (கோட்டை கிளை தவிர) ரூபா 8.5 மில்லியன் தொகையான தற்காலிக இணைப்பு வைப்பக்களை மீளளிப்பு செய்திருக்காததுடன் அந்த மீதிகள் நீண்ட காலமாக இருந்தது.

கருத்துரை கவனத்திற் கொள்ளப்பட்டதுடன் அந்த மீளளிப்புகள் வாடிக்கையாளர் பிரச்சனைகளால் இன்னமும் நிலுவையில் உள்ளன.

கோரப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படுமாயின் மீதியை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

(இ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிராகரிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் பேரேட்டில் (73204) ரூபா 22.8 மில்லியன் தொகையான இனங்காணப்படாத வாடிக்கையாளர் பட்டியல் கொடுப்பனவுகள் தீர்ப்பனவு செய்யப்பட்டிருக்கவில்லை.

கருத்துரை கவனத்திற் கொள்ளப்பட்டது. நிராகரிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தவறு காரணமாக அல்லது செய்தி கொவையில் காணப்படுகின்ற LECO அற்ற குறிப்புகள் காரணமாக ஏற்படுகின்றன. அந்த நிராகரிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் தெளிவாக்கல் செயற்பாட்டில் உள்ளன. 2023 ஆம் ஆண்டின் போது ரூபா 40.3 மில்லியன் தொகையான நிராகரிக்கப்பட்ட கொடுக்கல்

உரிய வாடிக்கையாளர் கணக்குகளில் பெறுவனவகளை இனங்கண்டு சீராக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வாங்கல்கள் உள்ளதுடன்
ஆண்டின் போது ரூபா 25.8
மில்லியன் தொகை
தெளிவாக்கப்பட்டது.

1.6.3. முற்பணங்கள்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரைகள் | பரிந்துரைகள் |
|--|---|---|
| (அ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கம்பனியின் ஓய்வ்பெற்ற, இறந்த, பதவி வறிதாக்கப்பட்ட, இராஜினாமா செய்த, இடைநிறுத்தப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து அறவிடப்படாத கடன் மீதிகள் ரூபா 8.6 மில்லியனாக இருந்தது. | இந்த கடன் மீதிகள் 24 ஊழியர்களின் மீதிகளை கொண்டுள்ளது. அந்த கடன் மீதியின் பத்து கடன் மீதிகள் அறவிட முடியாதிருந்ததுடன் பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆறு கடன்கள் சட்ட வழக்கு நடைபெறுகின்றதுடன் ஐந்து ஊழியர்கள் தீர்ப்பதற்கு உடன்பட்டிருந்தனர். | கடன்களை அறவிடவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |
| (ஆ) அன்ரி லெகோ மீற்றரிடல் கம்பனியிடமிருந்து (ALMC) ரூபா 34.1 மில்லியன் தொகையான கொள்வனவு விலைமுரண் பதிவுகளிற்காக ஐந்து கொடுக்கல் வாங்கல்கள் கொள்வனவு ஏற்பாடு/ செலுத்த வேண்டியவையாக பதிவதற்கு பதிலாக முற்பண பேரேட்டில் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதன் விளைவால் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நடைமுறை சொத்துக்கள் மற்றும் நடைமுறைப் பொறுப்புகள் அதே தொகையால் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது. | கணக்காய்வாளர் அவதானிப்பகளுடன் உடன்படுகின்றோம், இந்த விலை முரண் பதிவுகள் கொள்வனவு கணக்குகளில் பதிவதற்கு பதிலாக முற்பணமாக தவறாக கருதப்பட்டிருந்தது. 2024 கணக்கீட்டு ஆண்டு இறுதிக்கு முன்னர் இந்த விடயத்தை திருத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். | சரியான கொடுக்கல் வாங்கலை பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |

1.7. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை.

| சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களிற்கான தொடர்பு | இணங்காமை | முகாமைத்துவ கருத்துரை | பரிந்துரை |
|--|---|---|--|
| (அ) 2022 ஆகஸ்ட் 08 ஆந் திகதிய 04/2022 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறக்கையின் 2.7 ஆம் பிரிவு. | சகல நன்கொடைகள் செலவினம் சம்பந்தப்படாத செலவினம் நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் கம்பனியானது மேற்குறித்த ஏற்பாடுகளிற்கு முரணாக பொது மக்கள் உறவு செலவனமாக ரூபா 5.2 மில்லியனை செய்திருந்தது. | ஆதரவளிப்பு, ஊஞ்சு மற்றும் ஊக்குவிப்பு என்பன கருதப்பட்டதுடன் செலவினங்கள் சுற்றறிக்கை அறிவுறுத்தல் படி நிறுத்தப்பட்ட போதிலும் இது அத்தியாவசிய செலவினமாக கருதப்பட்டதுடன் செலவினம் முறையான நிதி அதிகாரம் மற்றும் அனுமதியுடன் ஏற்பட்டிருந்தது. | சுற்றறிக்கை அறிவுறுத்தல் ளுடன் இணங்கியொழுக வேண்டும். |

| | | | |
|--|---|---|---|
| <p>(ஆ) 2017 செப்டெம்பர் 08 ஆந் திகதிய ADM/EST/002, 2017 செப்டெம்பர் 29 ஆந் திகதிய ADM/EST/017, 2023 யூலை 10 ஆந் திகதிய ADM/EST/017/GM/1 3/2023 மற்றும் 2023 யூலை 18 ஆந் திகதிய ADM/EST/017/GM/1 3(i)/2023 உள்ளக சுற்றறிக்கைகள்</p> | <p>சுற்றறிக்கைகளின் பிரகாரம் சகல உத்தியோகத்தர்களும் விரலடையாள இயந்திரத்தை பயன்படுத்தி அவர்களுடைய உள்வருகை மற்றும் வெளிச் செல்கையை பதிவு செய்யப்பட வேண்டும். 2023 திசெம்பர் மாதம், 2022 நவம்பர் மாதம் மற்றும் 2022 ஒக்தோர் மாதங்களில் நடாத்தப்பட்ட மாதிரி பரிசோதனையின் போது பெருமளவு நிறைவேற்றுதர உத்தியோகத்தர்கள் உள்வருகை மற்றும் வெளிச் செல்கையை பதிவு செய்வதற்காக விரலடையாள இயந்திரத்தை ஒருபோதும் பயன்படுத்தியிருக்கவில்லை</p> | <p>சகல நிறைவேற்றுனர்களிற்கும் தெரியப்படுத்தி 2024 மார்ச் 21 இல் சுற்றறிக்கை வழங்கப்பட்டிருந்தது. இது வருகையை பதிவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் விரலடையாள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.</p> | <p>சுற்றறிக்கையுடன் இணங்கி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> |
|--|---|---|---|

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு (வரிக்கு முன்னர்) ரூபா 6,288.7 மில்லியன் தொகையான இலாபமானதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 1,980.8 மில்லியன் தொகையாகும். ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 4,379.9 மில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் ஏனைய செயற்பாட்டு வருமான அதிகரிப்பு என்பன காரணமாக வருமானம் அதிகரித்தமையே முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக இருந்தன.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

(அ) மீளாய்வாண்டிற்கான வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 89 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அதேநேரம் விற்பனை கிரயம் 105 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் மீளாய்வாண்டிற்கான மொத்தலாபம் 37 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

(ஆ) மீளாய்வாண்டிற்கான ஏனைய செயற்பாட்டு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 96 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

(இ) மீளாய்வாண்டிற்கான நிதி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 39 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

2.3. விகிதப் பகுப்பாய்வு

(அ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது தேறியலாப எல்லை 5 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

(ஆ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது உரிமை மூலதனத்திற்கான வருவாய் (ROE) 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

(இ) முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது கம்பனியின் நடைமுறை விகிதம் 3.6 இலிருந்து 2.3 வரை குறைவடைந்திருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையினங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

(அ) மின்சாரக் கொள்வனவிற்கும், சூரியசக்தி திட்டத்துடன் தொடர்புடைய தேறிய கணக்கீடு மற்றும் தேறிய சேர்த்தல் முறையைப் பயன்படுத்தி மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும், CEB மற்றும் கம்பனிக்கு இடையே கைச்சாத்திடப்பட்ட முறையான மின்சார கொள்வனவு உடன்படிக்கைகள் எதுவும் காணப்படவில்லை.

ஒரு வரைவு உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு மீளாய்விற்காக LECO இற்கு அனுப்பப்பட்டது. உடன்படிக்கைகள் 2024 இறுதிக்கு முன்னர் கைச்சாத்திடப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

உடன் முறையான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தேறிய கணக்கீடு மற்றும் தேறிய சேர்த்தல் முறையைப் பயன்படுத்தி மின்சாரத்தை கொள்வனவு செய்தல் தொடர்பில் முறையான உடன்படிக்கை எதுவும் இருக்காததுடன் PUCSL இன் ஆதரவுடன் செய்யப்படும்.

(ஆ) கம்பனியானது வரையறுத்த லங்கா புறோடலான்ட் நெட்வோக் (தனியார்) கம்பனியில் ரூபா 20 மில்லியன் முதலீடு செய்திருந்ததுடன் கம்பனியானது கடந்த சில ஆண்டுகளின் போது சொல்லப்பட்ட முதலீடுகளில் எவ்வித நலனையும் பெற்றிருக்கவில்லை. பின்னர் முதலீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

கணக்காய்வாளருடைய அவதானிப்புகளை நாங்கள் அறிந்திரந்தோம். தள்ளுபடி ஏற்பாடு புறம்பான சபைத் தீர்மானம் இல்லாமல் குறித்த ஆண்டிற்கான கணக்காய்வாளருடைய பரிந்துரையின் அடிப்படையில் செய்யப்பட்டது.

முறையான முதலீட்டு கொள்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(இ) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 5 ஆண்டுகளிற்கு மேலாக இருந்த நடைபெறும் வேலைகள் ரூபா 228.9 மில்லியனாகும். பூர்த்தியான வேலைகளை இனங்கண்டு சீராக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அவற்றில் சில வேலைகள் பௌதக ரீதியாக பூர்த்தியாக்கப்பட்ட வேலைகளாக இனங்காணப்பட்டிருந்ததுடன் அவற்றினை மூடுவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பூர்த்தியாக்கப்பட்ட வேலைகளை இனங்கண்டு கணக்கினை சீராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) களணி, நுகேகொடை, காலி மற்றும் மொறட்டுவ கிளைகளிலிருந்து பெறப்பட்ட ரூபா 1.2 மில்லியன் தொகையான காசோலைகள் திரும்பியிருந்தது. எவ்வாறாயினும் கம்பனியானது அந்த நிலுவைகளை அறவிட இயலாதிருந்தது.

தலைமை அலுவலக மட்டத்தை போல கிளை மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.

உரிய வாடிக்கையாளரிடமிருந்து பெற வேண்டிய மீதிகளை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(உ) கம்பனியானது உத்தேசிக்கப்பட்ட கோட்மை கிளை அலுவலக கட்டிட நிர்மாணத்திற்காக உறுதி இலக்கம் 2426 கொண்ட காணியை 1999 திசெம்பர் 31 இல் ரூபா 18.7 மில்லியனிற்காக குணசேகர பாக் காணி வரைபட இல. 7200 (51.5 பேர்ச்) கொள்வனவு செய்திருந்தது.

மீள்மதிப்பீட்டு தொகை ரூபா 219 மில்லியனாக இருந்தது. அதேநேரம் காணி சுவீகரிப்பு கிரயம் ரூபா 18.7 மில்லியனாக இருந்தது. 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு UDA ஆல் திரும்ப உடமையாக்கப்பட்டமையால் LECO இந்த

நிறுவனத்திற்கு அதிகூடிய நலனை பெறுவதற்கு நிறுவனத்தின் வளங்களை பயன்படுத்தப்பட வேண்டும்..

எவ்வாறாயினும் காணி குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. 2013 வரை காணியை பயன்படுத்தாமையால் நகர அபிவிருத்தி அதிகாரசபை 2013 ஓக்டோபர் 09 இல் இந்த காணியை சுவீகரித்திருந்தது.

காணியை உடமையாக்கி யிருக்கவில்லை. கம்பனியானது தற்போது இந்த காணியை திரும்ப உடமையாக்க UDA உடன் பேச்சுவார்த்தைகள் இடம் பெறுகின்றதென குறிப்பிடப்பட்டதுடன் 2024 பெப்ரவரி ஆந் திகதியுடை கடிதத்தில் அவர்களுடைய சம்மதம் வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, இந்த விடயம் தொடர்பில் நிதி நட்டம் எதுவும் இருக்காததுடன் ரூபாய் உரிமையாண்மையை உத்தியோக பூர்வமாக மாற்றியிருப்பின் நாங்கள் கணக்கேடுகளில் அவசியமான சீராக்கல்களை செய்வோம்

(ஊ) 2024 சனவரி 20 ஆந் திகதிய மீள்மதிப்பீட்டு அறிக்கை பிரகாரம் இது குறிப்பிடப்பட்டிருந்தது. தலுகம வாடிக்கையாளர் சேவை நிலையம் கைவிடப்பட்ட நெல் வயலில் கட்டப்பட்டிருந்ததுடன் கம்பனி கட்டிட நிர்மாணங்கள் மண் நிரப்பலிற்காக ரூபா 50 மில்லியன் செலவழித்திருந்தது. 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான கட்டிடத்தின் கிரயம் ரூபா 210.5 மில்லியனாக இருந்தது. எவ்வாறாயினும், மீள்மதிப்பீட்டு தொகை ரூபா 110 மில்லியனாக இருந்தது. இதன்படி 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 100.5 மில்லியன் மீள்மதிப்பீட்டு நட்டமாக இருந்தது. பொருத்தமான காணியை தெரிவு செய்வதற்கு முறையான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது

கட்டிடம் 2020 முதல் 2022 வரையான நாட்டில் நிலவிய பொருளாதார சிக்கலான காலத்தின் போது நிர்மாணிக்கப்பட்டிருந்தது, மூலப்பொருள் விலைகள் உயர்வாக இருந்தது, ஒப்பந்தகாரர் முரண்பாடுகள் எழுந்திருந்தது. எவ்வாறாயினும், 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மதிப்பீட்டாளர் நடாத்தப்பட்ட மீள்மதிப்பு அந்நேரத்தில் நிலவிய சந்தை விலையின் அடிப்படையில் இருந்தது. இந்த மீள்மதிப்பீட்டு நட்டத்திற்கான காரணமாக உள்ளது.

கம்பனிக்கு அதிகூடிய நலனை பெறுவதற்கு கம்பனியின் வளங்களை பயன்படுத்தப்பட வேண்டும்.

(எ) கம்பனியானது 2002 பெப்ரவரி 04 இல் LECO மொறட்டுவ கிளையின் காசு சேகரிப்பு முகவராக இருந்த எக்கோடயன சனச சங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது. உடன்படிக்கை பிரகாரம் வங்கி உத்தரவாதங்களின் பெறுமதி ரூபா 0.4 மில்லியனாக இருந்தது. எவ்வாறாயினும் கம்பனியினுடைய நியம செயற்பாட்டு நடைமுறை கைநூலின் பிரகாரம், மூன்றாம் தரப்பு காசு சேகரிப்பு முகவரொருவர் (இணைக்கப்படாத) LECO இற்கான முன்னைய காசு சேகரிப்புக்கு சமமான தொகை ஒரு ஆண்டு

2002.03.07 இல் எக்கோடயன சனச சங்கம் எங்களுடைய பட்டியல் சேகரிப்பு நிலையமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டிருந்தது. மேலும், வங்கி உத்தரவாதத்தின் பெறுமதி ரூபா 0.4 மில்லியனாக இருந்தது. இது வருடாந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், செயற்பாட்டு நடைமுறை கைநூலின் பிரகாரம் வைத்திருக்கப்படவில்லை எனவே எதிர்காலத்தில் இதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கம்பனியினுடைய நியம செயற்பாட்டு நடைமுறை கைநூலுடன் இணங்கியொழுக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புதுப்பிக்கக்கூடிய வங்கி
உத்தரவாதங்களை வழங்க
வேண்டும். கணக்காய்விற்கு
பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம்
இது 2022 ஆம் ஆண்டிற்காக
எக்கோடயன சனச சங்கத்தால்
சேகர்க்கப்பட்ட காச ரூபா 54.2
மில்லியனாக இருந்தது.
எவ்வாறாயினும், வங்கி
உத்தரவாதம் தொடர்பான
உடன்படிக்கை நிபந்தனை
கம்பனியினுடைய நியம செயற்பாட்டு
நடைமுறை கைநூலின்
வேண்டுகையுடன் இணங்குவதற்கு
மாற்றப்பட்டிருக்கவில்லை.

3.2 செயற்பாட்டு திறமையினங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

பரிந்துரைகள்

(அ) ஆறைமை அறிக்கை பிரகாரம், 2023
திசெம்பர் 31 இல் உள்ளவாறான
அசையாத இருப்புக்களின் பெறுமதி ரூபா
109.6 மில்லியனாக இருந்தது. அதில் ரூபா
75.5 மில்லியன் பெறுமதியான 672
விடயங்கள் அசையாத இருப்பு விடயங்கள்
கைதவிர்க்க வேண்டியவையாக இனங்
காணப்பட்டிருந்தது. எவ்வாறாயினும்
அவற்றினை கைதவிர்ப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கணிப்பீட்டுச் சபை
பூர்த்தியாக்கப்பட்டதுடன் அந்த
விடயங்களை கைதவிர்ப்பதற்கு
கொள்வனவு நடைமுறை
தொடங்கப்பட்டிருந்தது.

பொருளிருப்பு
முகாமைத்துவ
முறைமை கைதவிர்க்க
வேண்டிய இருப்பு
விடயங்களை
குறைப்பதற்கு
வலுப்படுத்த வேண்டும்.

(ஆ) கைதவிர்த்தல் இருப்புக்களிற்கு இடையில்
ரூபா 8.9 மில்லியன் பெறுமதியான
டிரான்ஸ்போமர்கள் இருந்ததுடன் அவை
மீளாய்வாண்டு இறுதி வரையும்
கைதவிர்க்கப் பட்டிருக்கவில்லை. மேலும்,
19 கொயில் இழப்பு ரான்போமர்கள்
இருந்ததுடன் கொயில் களவாடப்பட்டமை
மீதான விசாரணை நடாத்துவதற்கு
நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்காததுடன்
கம்பனிக்கான நட்டங்களை அறவிடும்
நோக்கில் இந்நிகழ்விற்கான தரப்பினரை
இனங்கண்டிருந்தது.

கணிப்பீட்டுச் சபை
பூர்த்தியாக்கப்பட்டது.
கைதவிர்ப்பு நடைமுறை
செயற்பாட்டில் உள்ளன.
சட்டப் பிரிவால் அவசியமான
நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

(i) நிறுவன
வளங்களை
பாதுகாப்பதற்கும்
நட்டங்களை
அறவிடுவதற்கும்
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

(ii) உரிய தரப்பினர்
மீது ஒழுக்காற்று
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்.

(இ) 2023 திசெம்பர் 31 அளவில்
கைதவிர்க்கப்பட வேண்டுமென
இனங்காணப்பட்ட இருப்பு விடயங்களின்
பெறுமதி ரூபா 13.8 மில்லியனாக
இருந்தது. அவற்றில், ரூபா 8.4 மில்லியன்
பெறுமதியாக கைதவிர்க்க வேண்டிய
விடயங்கள் 3 ஆண்டுகளிற்கு மேலாக

ஏற்கனவே நடவடிக்கைகள்
தொடங்கப்பட்டிருந்ததுடன்
குறிப்பிடப்பட்ட விடயங்கள்
கொள்வனவு நடைமுறை
பிரகாரம் கைதவிர்க்கப்படும்.

கம்பனிக்கு அதிகூடிய
நலனை பெறுவதற்கு
கம்பனியின்
வளங்களை
பயன்படுத்தப்பட
வேண்டும்..

களஞ்சிங்களில் வளவுகளில் வெயிலில் விடப்பட்டிருந்தது. இது இன்னொரு நடவடிக்கையின் விளைத்திறனாக பயன்படுத்த முடிந்த களஞ்சியப்பத்தும் கருத்திற் கொள்ளக்கூடிய இடத்தை எடுத்திருந்தது. இதற்கு மேல், அந்த கைதவிர்ப்பு விடயங்கள் கொண்டிருக்கின்ற இருப்பு கிரயங்கள் கம்பனிக்கு சிக்கனமற்றதாக இருந்தது.

(ஈ) மெய்மையாய்வு திகதியிலுள்ளவாறு பொலிக் டிரக் மற்றும் லொறிகள் அவற்றினை திருத்துவதற்கோ அல்லது கைதவிர்ப்பதற்கோ முறையான நடவடிக்கை எடுக்காமல் மூன்று ஆண்டுகளிற்கு மேலாக எக்கல களஞ்சிய வளவில் தரித்துவிடப்பட்டிருந்தது. மேலும், 07 வாகனங்கள் நீண்ட காலமாக வஸ்கடுவ களஞ்சிய வளவில் தரித்து விடப்பட்டிருந்தது.

நாங்கள் அவை திருத்தப்பட:டு தரும்ப சேவையில் ஈடுபடுத்த முடியுமா எனவும் அல்து அவை கைதவிர்க்க வேண்டுமா எனவும் நிபுணத்துவ மதிப்பீட்டை பெறுவதற்கு ஒழுங்குகள் செய்திருந்தோம்.

கம்பனிக்கு அதிகூடிய நலனை பெறுவதற்கு கம்பனியின் வளங்களை பயன்படுத்தப்பட வேண்டும்.

3.3 செயற்திட்டங்கள் அல்லது மூலதன வேலைகளிலுள்ள தாமதங்கள்

கணக்காய்வு அவதானிப்பு

கம்பனியானது தலைமை அலுவலக கட்டிட நிர்மாணத்திற்காக 2001 ஆம் ஆண்டில் ரூபா 53.5 மில்லியன் கிரயத்தில் இல. 508, எல்பிட்டிகல் மாவத்தை, நாராஹன்பிட்டியில் 73.7 பேர்ச் காணியொன்றை கொள்வனவு செய்திருந்தது. LECO இற்கான தலைமை அலுவலக கட்டிடம் நிர்மாணிப்பதற்கு 2012 ஏப்ரல் 18 இல் நடைபெற்ற அதன் கூட்டத்தல் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததுடன் வடிவமைப்பு, கேள்வி ஆவணங்கள் தயாரித்தல், BOQ ஆவணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்காக மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் சேவையை பெறவேண்டியிருந்தது. எவ்வாறாயினும், காணியானது கொள்வனவு செய்த திகதியிலிருந்து (22 ஆண்டுகள்) குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை. மேலும் கம்பனியானது தலைமை அலுவலக கட்டிடத்திற்காக அவர்களுக்கு சொந்தமாக இடங்களை கொண்டிருக்காரமயால் அவர்கள் சொல்லப்பட்ட நோக்கத்திற்காக வாடகைக்கு பெறப்பட்ட வளவில் இருந்தனர் இதன் விளைவால் கம்பனியானது 2002 முதல் 2023 வரையான காலத்திற்காக தற்போதைய

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

2001 ஆம் ஆண்டின் போது LECO தலைமை அலுவலக கட்டிடத்தை கட்டுவதற்கு காணியை கொள்வனவு செய்திருந்ததுடன் பின்னர் 2012 அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் ஆலோசனையாளரை தெரிவு செய்திருந்தது. பின்வரும் குறிப்பிடப்பட்ட காரணங்களால் உத்தேசிக்கப்பட்ட தலைமை அலுவலக கட்டிடம் நிர்மாணத்தில் தாமதம் ஏற்பட்டது. அதனால் தற்போது பயன்படுத்தப்படும் வளவிற்காக வாடகை செலுத்த வேண்டியிருந்தது.

- 2013 இல் மொறட்டுவ பல்கலைக்கழகத்தால் (UOM) விருத்தி செய்யப்பட்டிருந்த தலைமை அலுவலகத்தின் நிர்மாண வேலைகளை இரத்து செய்வதற்கு 2013 இல் பணிப்பாளர் சபை தீர்மானித்தது.
- UOM இற்கு திலாக மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்தை (CECB) நியமிப்பதற்கு பணிப்பாளர் சபை தீர்மானித்தது.
- 2015 இல் ஆலோசனையாளராக

பரிந்துரைகள்

கம்பனிக்கு அதிகூடிய நலனை பெறுவதற்கு கம்பனியின் வளங்களை பயன்படுத்தப்பட வேண்டும்.

தலைமை அலுவலக வளவிற்காக வாடகையாக அண்ணளவாக ரூபா 409.2 மில்லியன் ஏற்பட்டிருந்தது.

UOM ஐ திரும்ப நியமிப்பதற்கு பணிப்பாளர் சபை தீர்மானித்தது. iv.2018 இல் மற்றும் அதன்பின்னர் நுண்பொருளியல் நிலை காரணமாக அரசாங்கம் அரச நிறுவனங்களால் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டமை இந்த கட்டிட நிர்மாணம் தொடங்குவதற்கு மேலும் தாமதமானது.

3.4 மனிதவள முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்பு | முகாமைத்துவத்தின் கருத்துரைகள் | பரிந்துரைகள் |
|---|--|---|
| <p>(அ) கம்பனியானது 2016 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்று தரமல்லாதவர்களிற்காக ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு திட்டம் (SORP) தாபிக்கப்பட்டிருக்கவில்லை. பணிப்பாளர் சபை 2016 சனவரி 01 இலிருந்து பரிந்துரைக்கப்பட்ட நிறைவேற்றுத் தர SORP ஐ அமுலாக்குவதற்கு அனுமதிக்கப் பட்டிருந்ததுடன் 2022 ஏப்ரல் 28 ஆந் திகதிய பணிப்பாளர் சபை கூட்டத்தில் நிறைவேற்றுத் தரமல்லாத உத்தியோகத்தரின் SORP ஐ அமுலாக்குவதில் பிரயோகிக்கப்பட்ட அதே கொள்கைகளை பிரயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்படி, கம்பனியானது பணிப்பாளர் சபையிடமிருந்தான அனுமதி பிரகாரம் நிறைவேற்றுத்தர உத்தியோகத்தரிற்காக 2016 சனவரி 01 இலிருந்து சம்பள நிலுவைகளை செலுத்தியிருந்தது. அந்த கொடுப்பனவுகள் 2022 திசம்பர், 2023 யூன் மற்றும் 2023 ஒக்தோபர் மாதங்களில் செய்யப்பட்டது. 126 நிறைவேற்று உத்தியோகத்தர்களிற்காக அடிப்படை சம்பளத்தின் மொத்த நிலுவை மற்றும் மிகையூதியங்கள் உள்ளடங்கிய ஏனைய படிகள் முறையே ரூபா 178.7 மில்லியன் மற்றும் 83.4 மில்லியன் தொகையான கணிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் தாய் கம்பனியிடமிருந்து (CEB) அனுமதி பெற்றுக் கொள்ளாமல் நிறைவேற்றுத் தரத்தினருக்கு செலுத்தப்பட்டிருந்தது.</p> | <p>முகாமைத்துவ கருத்துரைகள் பெறப்படவில்லை.</p> | <p>தாய் கம்பனியிடமிருந்து (CEB) இன் SORP அனுமதியை பெறுவதற்கும் சம்பள நிலுவைகளை கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p> |
| <p>(ஆ) கம்பனியானது 2022 ஆம் ஆண்டின் பயன்படுத்தப்படாத விடுமுறைகளிற்காக 2023 ஆம் ஆண்டில் நிறைவேற்று தரத்தினருக்கு வருடாந்த மற்றும் மருத்துவ</p> | <p>சுற்றறிக்கை பிரகாரம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. நாங்கள் எதிர்காலத்தில்</p> | <p>சுற்றறிக்கைகளுடன் இணங்கியொழுக வேண்டும். தேவையற்ற கொடுப்பனவுகளை</p> |

படிகளாக முறையே ரூபா 8.2 மில்லியன் மற்றும் ரூபா 28.2 மில்லியன் செலுத்தியிருந்தது. கம்பனியானது விடுமுறையை கணிப்பீடு செய்யும் நோக்கில் விரலடையாள முறைமையிலிருந்து உள்வருகை மற்றும் வெளிச் செல்லல் கவனத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

அந்த நிலையை தவிர்ப்பதற்கு நாங்கள் வேலை செய்கின்றோம் என தெரிவிக்கின்றோம்.

அறவிடுவதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3.5 வாகன தொகுதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

கடமைகளிற்காக ஒதுக்கப்படும் வாகனங்கள், பதிவேடுகளை வைத்திருத்தல், ஓட்ட அட்டவணைகள் மற்றும் சம்பவ குறிப்பு புத்தகங்களை பேணல், போன்ற சகல வாகனங்கள் தொடர்புபட்ட விடயங்கள் ஒவ்வொரு பிரிவாலும் புறம்பாக கையாளப்பட்டிருக்கவில்லை. ஆகவே, வாகன நிர்வாகம் மீதான கட்டுப்பாடு வடிவமைக்கப்பட்டு கம்பனியால் முறையாக அமுலாக்கப் பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

கவனிக்கப்பட்டதுடன் இது எதிர்காலத்தில் தேவைப்படும்.

பரிந்துரைகள்

வாகன முகாமைத்துவத்தில் முறையான நடைமுறை அமுலாக்கப்பட வேண்டும்.

4. கணக்களிப்பும் நல்லாளுகையும்

4.1 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி நிரலிற்கமை” சகல அரசு நிறுவனங்களும் இலக்குகளை அமுலாக்குவதில் பங்களிப்பு செய்யப்பட வேண்டியதுடன் அதன் நோக்கெல்லையின் கீழ் செயற்பட வேண்டும். ஆனால் கம்பனியானது அடைய வேண்டிய உரிய இலக்குகள், அந்த இலக்குகளை அடைவதில் இடைவெளி மற்றும் அதேபோல முன்னேற்றத்தை அளவிடுவதற்காக பொருத்தமான குறிகாட்டிகள் என்பன இனங்காணப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

தொகைகள் மற்றும் வேலைகளிற்கு அவசியமான நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் அந்த SDGs உடன் நேரொத்த வழிகள் குறித்த நடவடிக்கைகள் இருக்கவில்லை.

பரிந்துரைகள்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி நிரலுடன்” இணங்கியொழுக்க வேண்டும்.